

தரம் -10

இஸ்லாம்

ஆன்மீக மேம்பாட்டுக்கான வழிகள்

அலகு 13 - செயலட்டை 01

1. மனிதன் ஆக்கப்பட்டுள்ள முக்கிய மூன்று கூறுகளைக் குறிப்பிடுக.

.....

2. இஃலாஸ் எனும் சொல்லின் பொருளைக் குறிப்பிடுக.

.....

3. இஸ்லாமிய வழக்கில் இஃலாஸ் என்றால் என்ன?

.....

.....

4. முகஸ்துதியை எதிர்பார்த்து செய்யப்படும் அமல் எதற்கு ஒப்பானது?

.....

5. தவ்பா என்பதன் கருத்துக்களைக் குறிப்பிடுக.

.....

6. இஸ்லாமிய பரிபாஷையில் தவ்பா என்றால் என்ன?

.....

.....

.....

7. தவ்பாவிற்கான நான்கு நிபந்தனைகளையும் குறிப்பிடுக.

.....

.....

.....

.....

.....

8. முத்தகீ என்றால் யார்?

.....

9. வரஉ என்றால் என்ன?

.....

10. தாருல் பனா, தாருல் பகா என்றால் என்ன?

ஃ தாருல் பனா :

ஃ தாருல் பகா :

11. றஹ்பானிய்யா என்றால் என்ன?

.....

12. பற்றற்ற வாழ்க்கை முறை அரபியில் எவ்வாறு அழைக்கப்படும்?

.....

13. பற்றற்ற வாழ்வு என்றால் என்ன?

.....

.....

14. அல்லாஹ்வின் நேசத்தையும், மனிதர்களின் நேசத்தையும் பெற நாம் கடைப்பிடிக்க வேண்டுமென நபி (ஸல்) வெர்கள் கூறிய வழிமுறை யாது?

ஃ அல்லாஹ்வின் நேசம் :

ஃ மனிதர்களின் நேசம் :

15. ஆன்மீக மேம்பாட்டுக்கு இஸ்லாம் கூறும் வழிகாட்டல்கள் எவை?

.....

.....

.....

.....